

J. R. T. S.] GENERAL SERIES. [No. 15.

ON THE MARRIAGE OF PRIESTS.

A Tract of 20 pages. This Tract shows, by reference to the Scriptures, the absurdity of the opinions held by the Catholics on the subject of marriage, and proves that marriage is lawful and honorable in all. It also shows, by argument and by facts, the evil effects resulting from the practice of forced celibacy in the Romish Priesthood.

குருவிவாக விளக்கம்.

இதில்து மார்க்காக் குருமாகுஞ்சு விவாகம் முறை யூயல்ல என்ற உரோகம மார்க்காக் குருமார் எழுதினாலு வேறுப் புரட்டேன்பதையும் குருமாரும் விவாகஞ்செய்வது முறையென்பதையும் விவாத்தை விலக்கின்தினால் உரோகமமார்க்காக் குருமாரில் அடிவைக்கர கம்மாதா தூர்த்தரா அர் கண்ணப்பதையும் காட்டியது.

பிரியமானவர்களே நீங்கள் ஏழூதின மறு மொழியிலே “அப்போஸ்துலிவான பாவுலு கொறிஸ்திவுச் சணங்களுக்கெழுதின, க. நிருப நது. ஏ. அதி. கூ. கலோகந்தொடுத்து, கூ. மட்டும் ஏழூதின மேஜையாவது, நீங்கள் கவ ஷியன்றியே இருக்க விரும்புகிறேன். இல்திரி யன்றியே இருக்க விரும்புகிறவன் சருநந்தருக் கெப்படிப் பிரியமானுவதென்று அவருக்கடங்கிப்பதிற்காக்க கவனித்திருப்பான். ஆனால் இ ஸ்திரியோடே இருக்கிறவன் அவனுக்கெப்படிப் பிரியமானுவதென்ற உலகத்தின் கவனத்தாற்

பிரிந்திருப்பான். இன்னமும்தீர் விருபத்தில், காது. சுலோகத்திலே தனதுகண்ணியாஸ்திரியை அபிக்கியமாக்கி நது வளமாம் அபிக்கியமாக்காதது அநீர்வளமாம். இன்னமுத்தீர் அதிகாரத்தில், சமி. சுலோகத்திலே ஏழாநின் மேரையாலது, எமது புத்தியாம்படி நிலைபேறூம் நிற்பதாகில் அதிக பாக்கியவானுவான்.

இந்த வாக்கியங்களினாற் சமசாரத்திலே உட்பட்டவர்கள் உலகக் கவனங்களிலே அமிழ்த்தியிருப்பார்களென்றும் உட்படாதவர்கள் அந்தக் கவலை யண்ணிபே இருப்பார்களென்றஞ்சொல்லுகிறதுமல்லாமல் சுவிசேஷிக் குருக்களென்று பேர்ப்படுகிறவர்களோவன்றால் சமசாரத்திலே உட்பட்டு அந்தக் கவலை மோடே நடந்து தங்கள் சித்தம் இரு பிரிவாயிப்பு பிரிந்ததுமாய் அமிழ்த்தினதுமாயிருக்கிறதுமல்லாமல் அதிக ஏன்றையைக் கொண்டு நடக்கிறவர்களுடைய சுத்த ஒழுங்கு தங்கள் அடத்த செய்க்கூடிய படுகிறதாயிருக்கிறதினால் நங்களுக்குச் சமானமாகத் தங்கதாக உத்தே சித்து உரோஷாதுக் குருமார் சமசாரத்தைக் கைக்கொள்ளமலிருக்கிற தெண்ணவென்று இயம்புகிறார்களென்று சொல்லுகிறீர்கள்.”

இதற்குச் சுவிசேஷிக் குருமாராயிய நாங்கள் சொல்வது, மேற்குறிக்கப்பட்ட சுலோகங்களிலுலே குருமார் விவாகஞ்சு செய்யப்படாதென்று நிச்சயித்துக் கொல்லுவதாகில் அதுகொண்டு மனதர் ஏல்லாரும் விவாகஞ்சு செய்யப்படாதென்று தீர்மானம் பண்ணவேண்டியது.

அதிப்படியென்றால், முன் சொல்லப்பட்ட வசனங்கள் சுப்பொர் எவ்வாருக்கும் பொது ப்பட விவாக சம்மத்தீந்தூப் புதிச் சொன் னதேயன்றி குருமாருக்குச் சொன்னதல்லவே. ஆனால் இருந்த பாலத்திற் கிறிஸ்தவர்கள் வெறு இப்பக்கண்களுக்கே துவாய்ப் படிஷுத்தங்களுக்குப் படிஷும் ஒனித்துப் போகவேண்டியதா மிருத்தபடியால் அக்காலத்திலே விவாரமிப்பண் ஞமவிருக்க மனதுள்ளவர்கள் விவாதம் இல்லாதிருப்பது நல்லதென்று சினந்து இப்பொ ஞிருக்கிற அவசியிஸ் திமிததாக இப்படி யிருக்கிறது மனிதனுக்கு நல்லதென்று என்று கூறிறேன்றும் இதை நான் ஏற்படினபாக வல்ல உத்தாரமாகச் சொல்லுகிறேன்றே கூறும் அவரை முதினதேயன்றி ஏக்காலத்திலும் விவா மீ பண்ணப்படாதென்றும் ஓர்டத்திலும் சுடுகிறேன்றேயில்லை. மேலும் அப்போல்தலையிய பவுது சொழித்திப்பருக்கெழுதன், எ. கிருபம். ஏ. அதி. உ. சுலோ.

வேசித்தனங்களை விலக்கும் திமிததமாக அவன்வனுக்கு அவன்வனுடைய மனைவியும் அவளவுக்கு அவளவுடைய சொந்தப் புரு ஷிலுமுண்டாயிருப்பதாக. நீ விவாதப்பண் ணினுபோகில் அது பாவமல்லத் தன்னியாஸ் திரி விவாதம்பண்ணினுல் அது பாவமுமல்ல வென்றும், எ. நீமோத்தே. ரு. அநி. யூ சு லோகம் இவ்வயசள்ள கைம்பெண்கள் விவா கம்பண்ணவும் பின்னொகளைப் பெறவும் வீட்டையாளவும் விரோதகாரராகு இசைவுக்கி

டமுண்டாக்காதிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேனன்றால் சொல்லுகியாற் பொதுப்பட எல்லாரும் விவாகம்பண்ண வேண்டுமென்று காணலாகிறது. இது நிற்க.

வொறிந்தியருக்கெழுதின், க. திருப்பும். கு. அதி. ரு. சுலோ. மற்ற அப்போஸ்தலருங் கருத்தருடைய சோதரருங் போவுஞ் செய்கிறது போலே மன்னவியாகிய ஒரு சோதரி கை அழைத்துக்கொண்டு திரிய ஏக்களுக்கும் அதிகாரமில்லோ என்றும், க. திமேந். கு. அதி. உ. சுலோகந் தொடங்கி, ரு. சுலோகம் மட்டும் கண்காணியோவெனிற் குறித்தச்சாட்டில்லாதவனும் ஒரே பெண்சாதியின் புருஷினும் விழித்திருக்கிறவனுஞ் சொல்லப் புத்திமானும் இலக்கணனும் பராதேசிகள் கிணாதனும் போதக சமர்த்தனுமாயிருந்து மதுபானப் பிரியன் வெட்டெனவுக்காரன் இச்சூயான ஆதாயக்காரனுமாயிராயற் சாந்தனுஞ் சன்னடபண்ணாதவனும் பண ஆஸபற்றவனும் தன் சொந்த வீட்டுக்கு நல் முதலாளியும் பிள்ளைகளை எல்லாச் சிரோடுக் கீழ்ப்படியப்பண்ணிக் கொண்டவனுமாயிருக்க வேண்டியது.

ஒருத்தன் தன் சொந்த வீட்டுக்கு முதலாளியாயிருக்க அறிபாதிருந்தானேயாகிற் பராபரனுடைய சபையை ஏப்படிவிசாரிப்பானே ஸ்த்ரை சொங்கினாலும் அவரும் பருணபாவுமேயன்றி மற்ற அப்போஸ்தலர்கள் விவாகஞ் செய்தார்களென்றால் குருமார் விவாகஞ் செய்பவேண்டுமென்பதும் பிள்ளைகளையும் குடும்ப

தீவிதயும் நற்சோபி கடத்தவேண்டுமென்பது
மீது கண்காணிகளுக்கேயிட்ட கட்டளையாவிருக்கின்றது. இதைவிடக் கண்காணிகள் விவாகம் முடிக்கப்படாதென்று வேதத்துள் ஓரிடத்துங்கண்டில்லை. உரேமானு திருச்சபைக் கட்டளைச்சட்டமுமதுலே. இதுவுமல்லாமல் இவ்வேற் சனங்களுக்குள்ளே இருந்த சுபைக்குக் குருவடைய பின்னையே குருவாகக் கூடுமல்லாமல் மறு பேர் குருவாகப்படாதென்று கருத்தர் நியமித்தநினூலே குருமார் விவாகம் பண்ணுவதே பராபரானுக்குள் கித்தமானதென்ற மோசே ஏழுதின, உ. ஆகமம். உக. அதிகாரத்திலும், ஈ. ஆகமம். டி. அதிகாரத்திலும் கணப்படுகின்றது. இப்படியிருக்குமிகள் பாப்பவும் மற்றும் கண்காணிகளும் வந்திரேனன்ற நகரத்திலும் திரேந்தென்ற பட்டியல்திலும் கூடி வந்து ஆலோசித்துக் கொண்டு விவாகஞ் செய்தவர்கள் குருவாகப்படாதென்றும் குருவான பின் விவாகஞ் செய்யப்படாதென்றும் குருவாகஞ் செய்தால் அதை விட்டுப் பிரியவேண்டுமென்றும் குருமார் பண்ணின விவாகத்தை விவாகமென்று சொல்பவன் சுபிக்கப்பட்டவனை தூங்கி கட்டளை பண்ணினது வேதத்துக்கு விரோதமென்று எல்லாருக்குங் தெரிந்திருக்கும். இது நிற்க.

விவாகம் அசுத்தமென்றுஞ் சமுசாரத்திலும் பட்டவர்கள் லோகக் கவனங்களிலே அமிக்கியிருப்பாச்சளைன்றாஞ் சொன்னிர்கள். ஆனாலும் பராபரன் ஆதாமைத் தமிழுடைய பர-

சுத்தமான சாபவிண்படி படைத்து மனிதன் ஒன்றியாயிருக்கிறது நல்ல தல்லவென்று அவருக்கொரு துணையை உண்டாக்கினார். அவன் அவனோடே கூடியிருக்கையிலும் பரிசுத்தஞ்சீல பீடந்தான். அதுவுமல்லாமற் சாலோமோனின் வரக்கிபம். டி. எ. அநீ. உ. கலோக. பெண்சாந்தியைக் கண்டதைகிறவன் நற்காரியத்தைக் கண்டபடைந்தான். ஏருத்தராலோருதாயை கைப் பற்றிக்கொண்டானென்றும் அப்போல்தலனுகிப் பவுல் ஏரியேயருக்கொழுதின் நிருபம். மிக. அதி. ச. கலோ. விவாகமெல்லாரிடத்திலும் கணமுன்னதென்று சொல்லப்படுகியால் விவாகம் அசுத்தமென்பதும் விவாகத்தினாலே உலகக் கவனியில் அமிகுந்திப் போவார்களென்றதின் நிமித்தம் விவாகத்தை விலக்கி வைக்கவேண்டுமென்பதும் வேத ஏரோத்தெனக் காணலாலும்.

இனி விவாகமெபன்றுவது பொதுவாக எல்லாருக்கும் அசுத்தமல்லக் குருமாருக்குமாத்திரம் அசுத்தமாயிருக்குமென்பீர்கள். இது மெய்யானால் ஆலோனையும் அவதுடைய குமாரரையுக் குருமாராகப் பாரபரண் வைக்கவும் மாட்டார். கண்காணி ஒரே பெண்சாநியின் புருஷினுயிருக்கக் கடவுளென்றுஞ் சமூசாரத்தை நடத்தமாட்டாதவன் சுபையை நடத்தமாட்டானென்றும் பவுல் சொல்லவும்மாட்டார். இதுவுமல்லாமல் நீங்கள் சொல்லுகிற பரிசுத்த சக்கரமேந்துள்ள ஏழில் விவாகமும் ஒன்றுக் கண்ணப்பட்டிருந்தும் குருமாருக்கு

மாத்திரம் விவரமாகாதென்று நீங்கள் தவிச் செய்தினால் முன் பரிசுத்தமென்று நீங்கள்தானே சொல்லிய ஏழிலோன்றை அசுத்தமென்று நீங்கள்தானே சொல்லுகிறீர்கள்.

அப்போஸ்தலனுண் பேதரு சிறில்துவைப் பார்த்து நாஸ்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின் சொன்னேறூமென்றதினாலே கிறி ஸ்தாவிஸ் ராட்களிலே அவருக்குச் சீலிரான் அப்போஸ்தலர் தங்கள் பெண்சாதிகளை விட்டு விட்டார்களென்று சொல்லுகிறீர்கள். எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்சொன்னேறூமென்று பேதரு சொல்ல வார்த்தையின்படியே பெண்சாதிகையையும் விட்டுவிடவேண்டுமோகில் இயாதொருவன் ஏன்னண்ணடக்குவந்து தலை தகப்பண்டியந் தாயையும் பெண்சாதி பிள்ளைகளையுள் சகோதரரையுள் சகோதரிகளையுள் தன் சுடசிவணையுங் கூடப் பகையாதேபோனால் ஏன் சீலினுயிருக்கொட்டானென்று சிறில்தாதார் தப்பமைப் பின்சொன்று வந்த சனக்கூட்டத்தைப் பார்த்துச் சொல்லத் துவே புருஷர் தங்கள் பெண்சாதிகளையும் பெண்சாதிகள் தங்கள் புருஷமாகரையும் பிதாமாதாத் தங்கள் பிள்ளையையும் பிள்ளைகள் தங்கள் பிதாமாதரவையும் பகைத்து அவணவன் தன் தன் சீவணையும் விட்டுவிடவேண்டும். என்று உபதேகிக்கவேண்டுமே ஆனாலும் இத்தாங்கியங்களினால்தாங்கியில்துவைப் பின்பற்றவிடாமல் தடுக்கிறதென்னண்ணவோ அவை எல்லாவற்றையும் விட்டுவிடவேண்டுமென்று என்னும்

வதேவன்றி அதற்குத் தடைபண்ணுதவற்றை
 யும் வீட்டுவிடவேணுமென்று என்னக் கூடு
 பதல்ல ஏனெனில் சிறிஸ்து பேதருவின் வீட்டு
 கேளுப் போய் அவன் பெண்சாதியடைய தா
 யைக் குணமாக்கினாரென்று ஏழுதியிருக்கிறதை
 ஒலேயும் பவுல் கொறிந்துப்பட்டனத்திலே
 பிரசங்கமிபண்ணினபொழுது கூடாரத் தொ
 யில் செய்தாரென்று சொல்லப்பட்டதினாலே
 யுங் தாம் சினேகித்த சிவிஞ்சிய போவானை
 பேசுநாதர் பார்த்துத் தமது தாயைப் பரா
 பரிக்கவேண்டுமென்று சொன்னவுடனே அவ
 ன் தானிருக்கிற இடத்துக்கு அவளை அழைத்
 துக்கொண்டு போனானென்று காணப்படுகூ
 யாலும் சிறில்து உயிர்த்தெழுஷ்ட பிண்பு பே
 தருவும் வேறே சில சீதீர்களும் மீங் பிடிக்
 கப் போனார்களென்று சொல்லப்படுகூயா
 ளும் கிறிஸ்துவைப் பிண்செல்லதற்குத் தடை
 வில்லாத யாதொன்றையுன் சீதீர் விட்டுவிடவில்
 வ்வைபென்று காணப்படுகின்றது.

மத்தேயு ஏழுதின கவிசேஷ்டிம். டி அந்.
 கூ. வசனத்திலே ஆராலும் வேகித்தன மு
 காந்தரமே ஒழியத் தன் பெண்சாதியடத் தள்
 விலிட்டால் அவளை விபசாரமிபண்ணிலிக்கிற
 னென்றும். மக. அந். கூ. வசனம். பராபர
 ன் ஓணத்தகை மனிதன் பிரிபாந்தருக்கக் கடவ
 னென்றும் கிறில்துநாதர் சொன்னதினாலே அ
 ப்போலதலர் தங்கள் பெண்சாதிகளைத் தள்ளி
 விட்டால் அது கத்தருடைய வசனத்துக்கு விழோது
 மென்பதைத்திட்டாந்தரமாயறியிபலரம்.

இன்னும் மற்ற அப்போஸிடாரும் கத்தரு கடைய சகோதரரும் கேபாவுர் செய்கிறது போலப் பெண்சாதியாகிய ஒரு சகோதரியை அழைத்துக்கொண்டு தீரிய எங்களுக்கும் அதிகாரமில்லையோவன்று பவுஸ் சொன்னதினால் அப்போலதலர் தங்கள் மனைவிகளை விட்டுவிடவில்லையென்றும் கருவாக கைக்கப்படுகிற வன் தன் சொந்த வீட்டுக்கு நல்ல முதலாளி யும் பிள்ளைகளை எவ்வாச் சீரோடும் கீழ்ப்படி யப் பண்ணிக் கொண்டவனுமாயிருக்க வேண்டுமென்று சொல்வி இருக்கிறதினால் கருமார் தங்கள் பிள்ளைகளை விட்டுவிடவில்லையென்றும் காணப்படும்.

இதுவுமல்லாமல் விவாகம் பண்ணுகிறவன் அப்போலதவருடைய கைகோணே தானுங்கைக்கொண்டு நடக்கிறுகின்றம் பேதரு தால்பண்ணின பயணத்திலே மனைவியைக் கூட அழைத்தப் போனார்தான்து இயேசு பிறந்து ஏறக்குறைய உடன் வருஷமாகவுலே அலைக்காந்திரியாவேண்ட பட்டின தீந்தி கிறிஸ்து கைபயிலே சேர்ந்திருந்த கருவாகிய கிலேயி மேற்குவெண்பவர் சொல்லுகிறதினாலே அப்போஸிடார் தங்கள் பெண்சாதிமாராத தள்ளி விடவில்லையென்று நிட்டமாக அறிபவாயிருக்கும்.

அண்றியுங் கிறிஸ்து பிறந்து ஏறக்குறைய ஈரா. வருஷமட்டும் கண்காணிகளாகிய கருமாருடைய விவாகங் தடைபண்ணப்படவில்லை. ஆந்த நாட்களில் ஏவுயிராவெண்ணுமிடத்தில்

வைத்த ஆலோசனையிலே குருமாருடைய விவாதத்தைத் தடுக்கத் தொடங்கினார்கள். கிறிஸ்து பிறந்து, ஈராக்கி. ஆண்டளவில் நபிசௌறவிடத்தில் வைத்த ஆலோசனையிற் கண்காணிகள் தலைகள் தங்கள் பெண்சாமியாகர விட்டுப் பிரிந்திருக்கத்தக்கதார ஒரு கட்டினா உண்டாக்க வேண்டுமென்று ஒருவன் சொல்லப் பப்நூத்தையல் ஏன்பவர் இந்தக் கட்டினா பாரமான சுமையானபடியாற் கண்காணிகளில் வெளுபெயர் அதைத் தாங்கமாட்டார்கள். தலைகள் நாயகரைப் பிரிந்த பெண்களும் வெளுமோசங்களுக்கேதுவாவார்கள். விவாகஞ்சேயியுதல் பவுல் சொல்லுகிறபடி ஏத்தமேயென்றி அத்தமல்ல ஆகையாற் பெண்கள் தங்கள் புருஷிருடனே கூடியிருக்கவேண்டுமென்று சொன்னபொழுது ஆலோசனைக் கங்கந்தார் அனைவரும் ஒத்துக்கொண்டார்கள்.

கிறிஸ்து பிறந்து ஏறக்குறைய ஈரா. ஆண்டளவிலே யேறேறுமென்னப்பட்டவர் விவாகஞ் செப்தவரிகளையுரு செப்பாதவரிகளையுங்கண்காணிகளாகத் தெரிந்துகொண்டபொழுது விவாகஞ் செப்தவர்கள் அதிக செம்மையாப்படப்பார்களென்று அவர்களையே மிகுநியாகத் தெரிந்தெடுத்தார். திதிலை முற்காலங்கிறிஸ்து சுபையிழுள்ள கண்காணிகள் விவாகஞ் செப்தார்களென்று காண்கின்றது. மேலும் தங்க. வருஷித்திற் தேசங்களைங்குங்கு குருமார் விவாகஞ் செய்யப்படாதென்று கட்டினாபண்ணப்பட்டது. இப்படி எங்குங்கட-

தனை பண்ணப்பட்டாலும் இஃறளவுக் கிரே
க்கச் சபையிலே யாதொருவன் குருவானதின்
பின்பு விவாக்கு செய்ய விடாதிருந்தும் விவக
க்கு செய்தவன் குருவானால் அவன் பெண்சா
தியை விட்டுப் பிரிந்திருக்கும்படிக்குப்பண்
னவில்லை. இதனிற்க.

கண்காணி ஒரே பெண்சாதியில் புருஷின்
யிருக்கவேண்டுமென்ற வசனத்தின் கருத்தை
நீங்கள் புருஷ ஒருவன் ஒருநிலை விவாகம்
பண்ணினால் அவள் மரணம் அடைத்தேயா
கிற குருப்பட்டம் அவனுலே பெறலாயிருக்
கும் அவருடைய மரணத்துக்குப் பின்பு ம
நூராத்தைக் கொண்டதன் பின் இவளும் ம
ரணமகடயக் குருப்பட்டம் பெறலாகாதென்
ஆ சொல்லுகிறீர்கள்.

இந்த வசனத்தினுலே சொத்துவிட்ட பெண்
சாந்தியின் புருஷினென்ற கருத்துக் காணவே
ண்டுமானால் சொத்துவிட்ட பின்னொலைக் கீழ்
ப்பெடியப் பண்ணிக்கொண்டவனென்றும் கா
ணவேண்டும். ஒரு பெண்சாதி சொத்துவிட்ட
பின்பு அவனைக் கண்காணியாக வைக்கிறதே
யன்றி மதுபடி விவாக்கு செய்து அவனையும்
இழுத்து போனவேளைக் கண்காணியாக வைக்க
கப்படாதென்று காணவேண்டுமானால் கண்கா
ணிமோவனிற் காலஞ்சு சென்ற ஒரே பெண்
சாதியின் புருஷினுமாயிருக்க வேண்டுமென்று
சொல்லுவார். அப்படிச் சொல்லாமல் ஒரே
பெண்சாதியின் புருஷினுந் தன் சொந்த வீட்டு
குச்சு எல் முதலாளியும் பின்னொக்களை எல்லாச்

திரோடும் தீந்படியப் பண்ணிக்கொண்டவுமாயிருக்கவேண்டியது. ஒருவன் தன் சொந்த வீட்டுக்கு முதலாளியாயிருக்க அறியாதே போனால் பராபரனுடைய சபையை எப்படி நடத்தக்கூடுமென்று பவுல் எழுதின்றிடுவே தன் பெண்சாதி பிள்ளைகளோடே இருங்கு அவர்களை நல்லூப் நடத்துகிறவனும் மற்றும் சூலகாரியத்திலும் புத்திமானுமாயிருந்தால் அவனிக் கண்காணியாத வைக்கலாமென்று சொன்னதாக எல்லாருக்குந் தெரிந்திருக்கும்.

அல்லாமலும் அப்போதைவுகிய பவுல் திமோத்தேயுவுக்கு எழுதின, க. நிருபம். ச. அடி. க. கலோகந்தொடங்கி, கு. கலோகமட் டுஞ் சொல்லியிருக்கிற காரியங்கள் உலகங்களில் நிறைவேற்கின்றது. ஏவுகளெனில், விவாகம்பண்ணுதிருக்கவும் விசுவாசிகளும் சந்தியந்தை அறித்தவர்களும் இல்லோத்திரிப்புடனே வாங்கிக்கொள்வதற்குப் பராபரன் சிருட்டித்த தீந்பண்டங்களுக்கு விலகியிருக்கவும் கற்பித்துத் தங்கள் சுய மனச்சாட்சியிலே குட்ணிடவர்களான பொய் வசனக்காரர் பண்ணும் மாபத்தினுற் கடையாந்தர காலங்களில் ஜிலர் மோசம் போகிற ஆவிகளுக்கும் பசாசுகளின் போதகங்களுக்குஞ் செவிகொடுத்து விசுவரசத்தை விட்டு மரளவிழுவார்களென்று ஆவியானவர் வெளிபொருளாய்ச் சொல்லுகிறூர் என்பவைகள்தான்.

இந்த வசனச்களிலே விவாகம்பண்ணுதிருக்கவும் போசனத்துக்கென்று தேவன் சிருட்டி

தீத தீண்பண்டங்களுக்கு விலகியிருக்கவுள்ள சொல்லிக் கற்பிக்கிறவர்கள் சுவரணைக்கட்ட மனசீ சாட்சியுடையோரென்றும் பொய்ப் வசனக்காரரென்றும் அவர்களுடைய மாயத்தினுறை பசரகின் போதகங்களுக்குச் செவி கொடுத்து விச்வாசத்தை விட்டு மரள விழுவார்களென்று சொல்லப்பட்ட பிரகாரமாயிப்ப பொய்ப்ப போதகம் பண்ணுகிறவர்களாரி?

மேதாஞ்ச ஈவிசேஷிக் குருமார் விவாகம் பண்ணுவதினுல்ல உலக கவலையில் அமிழ்த்திப் போகிறூர்களென்றும் உரௌமான் குருமார் ஒன்றியாயிருக்கிறதினுல்ல அதற்கு நீங்கலாயிருக்க்கிறூர்களென்றும் நீங்கள் சொல்லுகில் அவர்கள் மற்றுள்ள உலக கவலைகளுக்கும் நீங்கலாயிருக்கவேண்டியதே. அப்படியிராமல் உங்கள் பாப்புவரனவர் அனேகம் பிரதானிகளும் வேலைகாரரும் தம்மைச் சூழும்படிக்கு மிகுஶ் த மேன்மையுடனே மகா இராசாவைப் போலே இராசாசனத்திலே கொலுவிருந்து சேனைகளைச் சேர்த்துச் சுண்டுபண்ணுகிற துமன்றிப் பாவத்தைப் பொறுத்துவிடுவே வென்று சனங்களை ஏய்த்துப் பணம் வாங்குகிறீர். இப்படிப்பட்ட உலக கவலைகளில் அமிழ்த்தி இருக்கிறதினுலேதரன் அவர் பெரும்பாலும் பிரசங்கம் பண்ணுகிறதுமில்லை. ஞானஸ்நானம் பண்ணுகிறதுமில்லை இராப் போசனங் கொடுக்கிறதுமில்லை மற்றமுள்ள தேவதாகிக்களைச் செய்கிறதுமில்லை. குருமாராயிய நீங்கள் உத்தரிக்கிற இல்லமுண்டெட்.

ஈச

ன்றும் அதிலிருக்கிற ஆத்துமாக்களை மேட் சர்க் சேர்க்கிறோமென்றும் சொல்லி இப்படி ப்பட்ட உபாயங்களினுலே பண்ட நேடுகிறபடியாற் பொருளாகச் சூதலான உலக கவலைகளில் அமிழ்ந்திப் போன்றீர்களென்பது எல்லாருக்குர் தெரிய வரும். அப்படியிருந்தும் நாங்கள் விவாகனு செய்யாததினுலே உலக கவலைகளில் அமிழ்ந்த வில்லையென்ற விருதாவிலே உங்களைப் புதுமுடிநீர்கள், சைவவிரதிகள் விவாகத்தைத் தவிர்த்திருக்கிறது மாத்திரமல்லத் திருத்தையும் துறந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் உங்களைப் பார்க்கத் தாங்கள் இருமடங்கு உத்தமமென்று புதுமுவர்களே. அது மேன்மையல்ல, வேதப்பிரமாணப்படி நடப்படுதே உத்தமம்.

மேலும் விவாகனு செய்கிறதினுலே ஈவிசேஷிக் குருமார் அசுத்தரென்று எங்களைக் குற்றஞ் சாட்டுகிறபொழுதே விவாகனுசெய்த ஆரோண் பேதுரு சூதலானவர்களையுங் குற்றஞ் சாட்டி விவாகனுசெய்யாததினால் உங்கள் ஒரு க்களுக்கு சுத்தமென்று உங்களைத்தானே மேன்மை பாராட்டுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் விவரம் அசுத்தமென்று விலகி விபசாரமென்கிற பாதகத்துக்குள்ளாகிறதும் மகைஞ்சுப் பயந்து ஏட்டாத கடவிலே விழுந்தமிழுக்கிறதற்குச் சுரியாயிருக்கும்.

அன்றியும் உலகம் பலுகும்படி பராபரன் மனிதரை ஆனும் பெண்ணுமாகப் படைத்து அவர்கள் கூடிவாழும்படி அவர்களுக்கு ஒரு

விடு

விருப்பத்தையும் கொடுத்தார். அதற்கு ஒரு தடை வரும்பொழுது அவர்கள் விபசாரத்து க்கு ஏதுவாகின்றனர்.

இதற்கு அனேகம் உரோமானுக் குருமாரு கூடய தூர்த்த நடத்தை நானே அத்தாட்சி. அதை எடுத்துக் காட்டுகிறது எப்பகருக்குப் பிரியமில்லாதிருந்தும் விபசாரத் துக்கு நீங்கவா கும்படி சகலருக்கும் நல்லதென்று பராபரன் வியமித்த விவாகத்தை நீங்கள் அசத்தமென்று தள்ளினதினால் உங்கள் சபையிலே வந்த கெடுதல்களிற் கிலவற்றை அறிவிக்கிறோம். அவை களென்னவென்றால்,

நூக்கடி. ஆண்டிற்கு முன்னே விவாகஞ் செப்பாதிருந்த குருமாரில் அனேகர் கூத்திகளை வைத்தார்களென்று இந்தப் பொல்லாங்கைத் தடுக்கும்படிக்கு உரோமாபுரியிலே கண்காரனியாயிருந்த கிழேக்கோதியென்பவர் அந்த ஆண்டிற்குனே ஏழுதின காலத்தினாலே அறி கிறோம். அாசுஅ. வருடத்திலே மேற்கவென்ற இடத்திலும் மென்கவென்ற இடத்திலும் உரோமான் கண்காரனிகள் குருமாரின் விபசாரத்தை விலக்கக் கூடி வந்தபொழுது கிள குருமார் தங்கள் சொந்தச் சகோதரிகளோடே விபசாரம் பண்ணின்றனர்களென்று அந்த ஆலோசனையிற் சொல்லப்பட்டது. இப்படித் துரேகம் கடர்த்தினாலே குருமார் தங்கள் சொந்தத் தாய்மாரோடோயானாலும் சகோதரிகளோடேயானாலும் பேசவேண்டாமென்று கட்டளை உண்டாயிற்று. குருமார் விவாகமீபண்ணப்ப

மிக

டாதென்று தகடுபண்ணத் தொடங்கின பின் வெகுபேர் தங்களை அண்ணகராக்கிப் போட்டார்கள்.

இங்குலே தான் தண்ணை அண்ணகராக்கின வர்கள் குருவுத்தியோகத்திலிருக்கக் கூடாதென்று கூசென்றுமிடத்தில் ஒரு கட்டளை உண்டாக்கப்பட்டது. வேறிறதைப் பார்க்கி மூம் விவரங்களைப்பிரதா கல்லதென்று பல ஸ், க. ரெந்தியர். ஏ. அதி. கூ. சலோகத் திற் சொன்ன வார்த்தையைத் தள்ளி மனிதர் உண்டாக்கின கட்டளையின்படி நடக்கிற பொழுது எவ்வளவு தீமை வருகிறது.

உங்கள் பாப்புவாகிய, கூ. சுற்சேயுதுரீத்து மூபிருத்தான். அவனுடைய வைப்பாட்டி இடத்திற் பிறந்த பிள்ளை பாப்பு உத்தியோகத் தைப் பெற்று, மிக. யோவானென்று பட்டங்களிக்கப்பட்டான். மூ. போவான் தனது கூத் தியாகிய தீயடீரூருடைய வல்லபத்தினாலே பாப்பு உத்தியோகத்தைப் பெற்றுக்கொண்டான். மூ. யோவான் விபசாரம் பொய்க்காட்சிகி முதலான துறிகிருத்தியத்தைச் செய்த தினாற் கண்காணிகளாகிய குருமார் கூடி அவரை உத்தியோகத்திலிருந்து தள்ளிப்போட்டார்கள். உங். யோவான் கேள்களூடனே விபசாரம்பண்ணிவதுமல்லித் தனது சொந்தக் கோதரனுடைய பெண்சாதியுடனே விபசாரம்பண்ணினால். இதற்கும் இன்னும் வேறு வேறு குற்றந்துக்காகவும் உத்தியோகத்திலிருந்து தள்ளுண்டான்.

பாப்புவாகிய, கூடி. அலக்சாந்தருடைய வீடு வேசிகளுடைய வீடாயிற்றென்றும் ஒரு முறை அவருடைய மண்டபத்திலே, இரு. வேசி களிருந்து கொண்டாடினார்களென்றும் வொக்காட்டுஸ் என்பவர் எழுநினார். இன்னும் அவன் தன் ஞார்த்தத்தனத்தினுடே பிறந்த மானுகைய கிசார்வொட்டியாகவென்பவன் மறுபேருக்குப் போட்ட நஞ்சைத் தெரியாமல் தின்று சொத்துவிட்டான்.

இதுவுமல்லாமல் உங்கள் சபையிற் சேர்ந்திருந்தவர்களில் ஒருவனுடிய பக்ரூஷியல் என்பவர் கிறிஸ்து பிறந்து ஏறக்குறைய, கூ. வருடஞ் செஃற பின் கில காலம் வரைக்கும் உரோமாபுரியிலே நடந்ததெல்லாம் வேசிகளுடைய சொல்வின்படியே நடந்ததென்று பாப்புக்களின் சரித்திரத்திலே ஏழுதுகின்றார்.

இதுவன்றிச் கார்பிலேயிட்செபிவன்று பேருள்ளவர்களான விவாகஞ் செய்யாத ஆண்டின் சூகஞும் அந்தப் பேருள்ள பெண்பிளைகளும் வெவ்வேறுக வாசமிப்பன்றின இரண்டு ஹீடிகளை இடித்த பொழுது ஒரு நிலவரை காணப்பட்டது.

அதினுடே சும்னியாகிகளும் விவாகமிப்பன்றுத் தெப்பைகளும் ஒருவரொருவரிடத்துக்குப் போய் வந்தார்களென்று உங்கள் சபையிற் சேர்த்த சும்னேறுபேநியென்பவர், தௌங்கு. ஆண்டிலே உரோமாபுரியிலிருந்த கண்காணியாகிய நிக்கையென்பவருக்கிடமுநின ராகிதத்திலே சொல்லப்படுகின்றது. இப்படியே மொ

ஷ்டிரியாலெச்சு பட்டினத்திலே உரோமான் குருமாருகைய வீடுதொடுத்து விவாகம் பண்ணுத பெண்களிலுக்கிற இடமாகிய ஒரு மடம் எவுக்கு ஒரு நில வரை கொஞ்சக்காலத்துக்கு முன் காணப்பட்டதென்பது அனேகருக்குத் தெரிந்திருக்கும்.

மேலுந் தனித்துக் குருமாரிடத்திற் பாவத்தை அறிக்கை பண்ண வேண்டுமென்ற நியமத்தின்படி அவர்களிடத்திற் தனித்துச் சில பெண்கள் போகும்பொழுது அவர்களுடனே உங்கள் குருமாரிற் சிலர் விபசாரம்பண்ண ஏதுவாயிருப்பார்களென்று காணப்படுகின்றது. எப்படியெனில், தானாயர். ஆண்டில் மனி ஸ்லாவென்ற தீவிலே ஒரு குரு தன்னிடத்திற் பாவத்தை அறிக்கையிட வர்த்த ஒரு கண்ணிடு னே வலோர்க்காரமாய் விபசாரம்பண்ணின்கை அவளுடைய சகோதரன் அறிந்து அந்தக் குருவைக் கத்தியினுற் குத்திக் கொன்றுபோட்டானென்று அனேகர் அறிந்திருப்பார்கள். ஏற்குறைய, உடி. வருடத்துக்கு முன்னே சென்னபட்டினத்திலிருந்த ஒரு பிரதான கண்காணியாகிய குரு விபசாரத்துக்காக வங்காளத்துக்கு ஏற்றப்பட்டுப்போக அவருக்குப் பிறந்த பிள்ளையும் பிஸ்பு அவரிடத்துக்குப் போனதென்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். இப்படித் தவறுகள் உங்கள் சுபையிலே சம்பவிக்குமென்பதற்கு அதின் தண்டப் புத்தங்களை அத்தாட்சியாயிருக்கும். எப்படியெனில், தானாகுச. ஆண்டில் இலத்தீன் பால்வி

யக

வில் அச்சுப்போட்ட தெண்டப் புத்தகத்தில் ஒரு குரு கூத்தியை வைக்கிறதற்குக் குரேசு வெங்கிற நாணயம் ஏழு கொடுக்கவேணுமென்று ஏழுதப்பட்டிருக்கையால் உங்கள் குரு மாரும் கூத்திகளை வைத்தார்களேன்று காணலாயிருக்கும். இன்னமும் உங்கள் பாப்புகளில் உப்பில் எஃபவர் குருமார் விவாகம்பண்ணுத்தினுலே வர்த பொல்லப்பு ஏவ்வளவென்று கண்டற்றித்து குருமாரின் விவாகத்தைத்தடுக்க நல்ல நியாயங்களுண்டு. விவாகஞ் செய்ய அதிக நல்ல நியாயங்களுண்டென்று சொன்னார். இவர் சொன்னவிதமாக, ச. வருடத்துக்கு முன்னே தெற்கமேரிக்காலிலிருக்கிற உரௌமைக் குருமாரிற் கிளர் விவாகஞ் செய்யாமற் றடிக்கிறது அநியாபமென்று நினைத்துச் சந்தப்பாப்பு இடத்திற் குங்கள் உத்தரவு கேட்கவும் அதற்கு அவர் உடன்படாதிருந்தாற் றங்கள் இட்டத்தின்படி விவாகம்பண்ணவும் நியமித்துக்கொண்டார்கள்.

இது காரியத்தை இவ்வளவில் நிறுத்தி, உங்கள் போதகம் வேதத்துக்கு விரோதமென்பது தெளிவாய் விளக்கும்படி காரியங்கள் எல்லாத்தையுற் திரட்டிச் சுருக்கமாகச் சொல்லுகிறோம்.

அவற்றுள்.

த வது. கருத்தா மனிதன் ஒன்றியாயிருப்பது நல்லதல்லவன்று சொல்ல நின்கள் கிளமனிதர் ஒன்றியாயிருப்பது நல்லதென்று சொல்லுகிறீர்கள்.

உ வது. பராபரன் இணைத்தகை ஒருவனு
ம் பிரிக்கப்படாதென்று கிறிஸ்துநாதர் சொல்ல
வாங்கள் குருமார் விவாகனு செய்தாற் பிரிக்க
வேண்டுமென்று சொல்லுகிறீர்கள்.

ஊ வது. கண்காணியாகிய கரு ஓரே பெ
ண்சாதியின் புருஷீஞ்சிருக்கங் கடவுண்ணிறு
பவுல் சொல்ல நீங்களோ பெண்சாதியையுடை
யவன் குருவாயிருக்கப்படாதென்று சொல்
ஒடுகிறீர்கள்.

ஓ வது. வேசித்தண்டிகளை ஹீலக்கும் நிமித்தியமாக அவனவனுக்கு அவனவனுடைய பெ
ண்சாதியுண்டாயிருக்கங்கடவுடதென்று பவுல்
சொல்ல நீங்கள் குருமார் விவாகம்பண்ணால்
ஆகாதென்று சொல்லுகிறீரான்.

ஏ வது. விவாகம் ஈவ்வாரிடத்தே ஒன்றை
ள்ளதென்று கருத்தர் சொல்வியிருக்க நீங்கள்
அது அகத்தயென்று சொல்லுகிறீர்கள்.

ஓ வது. விவாகத்தைத் தடுக்கிறவர்கள் பசா
கிப் போதகங்களைப் படிப்பிக்கிறார்களென்று
பவுல் சொல்ல நீங்கள் விவாகத்தைத் தடுக்கிறீர்கள்.
இப்படியே உங்கள் போதகங்கள் வே
தத்துக்கு விரோதமாயிருக்கதயால் நீங்களும்
உங்கள் கைப்பாரும் மோசத்திலே விழுவதற்கு
ஏதுவாயிருக்கிறீர்கள் என்பதைக் கண்டு உணரவும்
வேதத்தின்படியே நடக்கவும் மோட்சஞ்
சேரவும் விருப்பமுள்ளவர்களாயிருப்பதற்குக்
தெர்தர் கிருபைசெய்வாராக.